

வரகாபொல பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரகாபொல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்கள், உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வரகாபொல பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு நான் பெற்றுக் கொண்டுள்ள கணக்காய்வு சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான

கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(கை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(கை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 14 இயந்திர உபகரணங்களின் கூட்டுப் பெறுமதி ரூபா 1,597,670 தொகை மூலதனமாக்கப்பட்டு இருக்காததால் நடைமுறையல்லா சொத்துக்கள் மற்றும் மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தால் பங்களிக்கும் கணக்கு அப் பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	நிலையான சொத்துப் பதிவேட்டில் காணப்படும் இயந்திர உபகரணங்கள் தொடர்பாக கண்டறிந்து கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதென.	சொத்துக்களை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் செலவிடப்பட்ட மூலதன செலவுகள் ரூபா 753,012 தொகை மூலதனமாக்கப்படாததால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈடுபாட்டிற்கு வருமானத்தால் பங்களிக்கும் கணக்கு அப் பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	மூலதனமாக்க நடவடிக்கை எடுப்பதென.	மூலதன செலவினை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(இ) மீண்டுவரும் செலவு ரூபா 257,480 தொகை மூலதன செலவின் கீழ் கணக்கீடு செய்துள்ளமையால் ஆண்டின் செயற்பாட்டு மிகை அப் பெறுமதியால் கூடுதலாக காண்பிக்கப்பட்டது.	எதிர்காலத்தில் சரியாக செலவின தலைப்பின் கீழ் கணக்கீடு செய்ய அறிவுரை வழங்கியதென.	செலவினை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஈ) 2023 ஆண்டில் கிடைத்த வருமானம் ரூபா 615,483 தொகை மீளாய்வாண்டு இறுதி வரை பொது வைப்புக்களில் நிறுத்தி வைத்திருந்ததால் அந்த பெறுமதியால் நடைமுறை பொறுப்புக்கள் கூடுதலாக காண்பிக்கப்பட்டதுடன் திரண்ட நிதியம் சமமான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டது.	வருமானத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுப்பதென.	வருமானங்களை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(உ) உரிமை மூலதன மாற்றங்கள் கூற்றிற்கு மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்திலிருந்து பங்களிக்கும் கணக்கு உட்படுத்தப்பட்டு இருக்கவில்லை.	2025 ஆண்டில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதென.	உரிமை மூலதன மாற்றங்கள் கூற்றை சரியாக தயாரிக்க வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
11 கணக்கு விடயங்களிற்குரிய நிதிக்கூற்றுக்கள் பிரகார மீதி மற்றும் விரிபான அட்டவணை மற்றும் துணை ஏடுகள் பிரகார மீதிகளிற்கிடையே ரூபா 67,909,009 ஆன இணக்கமின்மை காணப்பட்டது.	சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதென.	வித்தியாசத்தை இனங்கண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றின் தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணம் 571	2008 ஆண்டிலிருந்து நிலவி வரும் ரூபா 699,994 ஆன 35 வைப்பு மீதிகளை 2024 திசெம்பர் 31 வரை தீர்த்திருக்கவில்லை.	02 ஆண்டுகளை விஞ்சிய வைப்புத் தொகையை வருமானத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுப்பதென.	வைப்பு மீதி தொடர்பாக நிதிப் பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2020 ஒக்டோபர் 02 திகதிய இலக்கம் 05/2020 கொண்ட சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை	11 ஆண்டுகளாக செயலிழந்து காணப்படும் டெக்டர் ஒன்று, மீளாய்வாண்டு இறுதி வரை பராதீனம் செய்யப்பட்டிருக்கவில்லை .	பராதீனம் செய்வதற்காக குழு பரிந்துரை கிடைத்துள்ளதால் முன்நடவடிக்கை எடுப்பதற்காக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடமிருந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதென.	விளைவற்ற சொத்துக்கள் தொடர்பாக சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 48,031,868 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 29,968,619 ஆனது.

2.2 நிதி கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2010 ஆண்டின் பின்னர் செயற்படாத நிலையில் காணப்படும் ரூபா 70,774 மீதியுடனான வங்கிக் கணக்கொன்று தொடர்பாக பொருத்தமானவாறு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	ஊழியர் கடன் கணக்கிற்கு மாற்றி சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதென.	வங்கிக் கணக்கு தொடர்பாக பொருத்தமான செயற்பாடுகளை எடுக்க வேண்டும்.

(ஆ) 2016 ஆண்டிலிருந்து நிலவி வரும் ரூபா 81,969 ஆன மாற்றப்படாத காசோலை செலவு மீதியை மீளாய்வாண்டில் தீர்த்திருக்கவில்லை. சரிசெய்ய நடவடிக்கை மாற்றப்படாத காசோலைகளை விரைவில் தீர்க்க வேண்டும்.

2.3 வருமான நிர்வாகம்

2.3.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி வாடகை	11,317,766	9,606,333	12,735,486	7,983,069	7இ984இ000	8இ814இ167	6இ299இ993	7இ781இ796
அனுமதிப்பத் திர கட்டணம்	13,241,249	10,684,741	13,199,101	1,963,132	20இ896இ515	5இ588இ033	13இ931இ276	1இ805இ805
ஏனைய வருமானம்	2,717,500	1,240,099	1,240,099	82,650	3இ396இ000	-	1இ317இ387	332இ900
கூட்டுத் தொகை	16,381,000	2,890,820	2,888,148	1,039,138	15இ299இ180	1இ061இ861	10இ851இ326	955இ345
	43,657,515	24,421,993	30,062,834	11,067,989	47இ575இ695	15இ464இ061	32இ399இ982	10இ875இ846

2.3.2 வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

கணக்காய்வு அவதானிப்பு

(அ) மீளாய்வாண்டு இறுதியில் நிலுவை வீதவரி மீதி ரூபா 7,457,763 ஆனதுடன் அதனுள் 03 ஆண்டுகளை விட பழைய ரூபா 2,079,779 ஆன மீதியொன்றும் காணப்பட்டது.

சபையின் கருத்துரை

நிலுவை செயற்திறனை மேம்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

நிலுவை வருமானத்தை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டியதாக காணப்பட்ட ரூபா 248,999 ஆன நிலுவை ஏக்கர் வரி மீதியிலிருந்து ரூபா 242,069 இனை 2025 ஏப்ரல் 31 திகதி வரை அறவிட்டிருக்கவில்லை.

வருமானம் சேகரிக்கும் திட்டத்திற்கு வாரத்தின் ஒரு நாளை ஏக்கர் வரி சேகரிப்பதற்காக ஒதுக்கியுள்ளதென.

நிலுவை ஏக்கர் வரியை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 எதிர்பார்த்த வெளியீட்டு மட்டத்தை அடைந்து கொள்ளாமை

கணக்காய்வு அவதானிப்பு

தெதிகம பலநோக்கு சேவை நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 2022 ஆண்டில் ரூபா 550,748 தொகையும், 2024 ஆண்டில் ரூபா 1,659,959 தொகையுமாக கூட்டுத் தொகை ரூபா 2,210,707 ஆன செலவினை மேற்கொண்டிருந்த போதும் கட்டிடத்தை பயன்படுத்தக் கூடிய மட்டத்திற்கு நிர்மாணங்களை நிறைவு செய்ய முடியாததால் எதிர்பார்த்த நோக்கத்தை அடைந்து கொள்ள முடியாதிருந்தது.

சபையின் கருத்துரை

இந்த செயற்திட்டம் கட்டங் கட்டமாக செயற்படுத்தப்படும் செயற்திட்டமொன்றாகும். இதை ஆம் கட்டமாக ரூபா இரண்டு மில்லியன் நிதிஏற்பாடு ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளதுடன் அதற்காக மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் கட்டிடத்தை பயன்படுத்த முடியுமான மட்டத்திற்கு நிர்மாணத்தை நிறைவு செய்ய முடியுமென.

பரிந்துரை

நிர்மாணத்தை நிறைவு செய்து கட்டத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

நிதிக்கூற்றுக்களில் 1997 ஆண்டிற்கு முன்னரிலிருந்து முன்கொண்டு வரப்படும் ரூபா 589,302 ஆன 03 வரவு மீதிகள் மற்றும் ரூபா 2,711,028 ஆன 05 செலவு மீதிகளையும் இனங்கண்டு தீர்த்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

இந்த கணக்குகள் நீண்ட காலமாக நிலவி வருவதால் பதிவேடு, விரிவான அட்டவணை மீதி உறுதிப்பாட்டுக் கடிதம் மற்றும் பெறுமதியை உறுதி செய்து கொள்ள எந்தவித ஆவணங்களும் இல்லையென.

பரிந்துரை

மீதிகள் தொடர்பான நிலைப்பாட்டை பரீட்சித்துப் பார்த்து பொருத்தமான செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 விளைவற்ற சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு

ஓராண்டு காலமாக செயலிழந்து காணப்படும் மின்பிறப்பாக்கியை திருத்த அல்லது பராதீனம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

நிலைமையை பரீட்சித்துக் கொள்வதற்காக பிரதி பிரதான செயலாளர் பொறியியலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேவையான நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

நிலைமையை பரீட்சித்துப் பார்த்து திருத்த அல்லது பராதீனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்தமான 02 விளையாட்டு மைதானங்கள், 02 முன்பள்ளிகள், வாராந்த சந்தை மற்றும் 53 மயானங்களின் உரிமையை மீளாய்வாண்டு இறுதி வரை சுவீகரித்திருக்கவில்லை.	சபைக்கு சொந்தமான சொத்துக்களின் சட்டரீதியான உரிமையை சுவீகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதென.	சபைக்கு சொந்தமான சொத்துக்களின் சட்டரீதியான உரிமையை சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
(ஆ) சபரகமுவ உள்ளூராட்சி ஆணையாளரின் உள்ளூராட்சி சுற்றறிக்கை இலக்கம் 08/2010 இன் 07 பந்தி பிரகாரம் இரண்டு மயானங்களின் எல்லைகளை தீர்த்து பாதுகாப்பு வேலிகள் இடப்பட்டிருக்காத காரணத்தால் பிரதேச வாசிகளால் காணித் துண்டுகள் அனுமதியின்றி கைப்பற்றப்பட்டிருந்தன.	மயானங்களின் எல்லைகளை இனங்கண்டு தீர்த்து சபைக்கு சுவீகரிக்க நடவடிக்கை எடுப்பதென.	சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மற்றும் அனுமதியின்றி கைப்பற்றிய காணித் துண்டுகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) 10 பர்சஸ் அளவை கொண்ட பரிசு உறுதியொன்றின் மூலம் சபைக்கு ஒப்படைத்திருந்த கானியொன்றை பிரித்து தீர்ப்பதற்காக 2024 நவம்பர் 24 திகதி ரூபா 25,000 தொகையை செலவிட்டு நிலஅளவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும், 2025 சனவரி வரையும் நிரந்தர வேலியிட்டு இருக்கவில்லை. அவ்வாறே, இந்த கானியிலிருந்த கட்டிடத்திற்கு அருகில் சபையிற்கு தெரியாதவாறு, இன்னுமொரு கட்டிடத்தை நிர்மானிக்கும் நோக்கில் தூண்களிற்கான அடிப்பாத குழிகள் வெட்டப்பட்டிருந்தன.	நிலையான வேலியொன்றை இடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் குறித்த இடத்தை பரீட்சித்த பின்னர் தேவையற்ற செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதென.	சபைக்கு சொந்தமான ஆதனங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.5 ஒப்பந்த நிருவகத்திலுள்ள குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

புருன்னாவ அம்பகஹமுல பாதையில் சில இடங்கள் வாகன போக்கு வரத்திற்கு மிகவும் கடினமான நிலையில் காணப்பட்ட போதும் அந்த பாதையை கொங்கீட் இட்டு அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காது பாதையின் இருதிப் பகுதியில் 27.6 மீற்றர் நீளமான பக்க மதில் ஒன்றை நிர்மாணிக்க 2024 ஆண்டில் ரூபா 415,392 தொகை செலவிடப்பட்டு இருந்தது. பாதையின் பாதுகாப்பிற்காக பக்க மதில் அமைப்பதாக குறிப்பிட்டிருந்த போதும், பக்க மதில் அமைத்துள்ள பகுதியில் அவ்வாறான பாதுகாப்பற்ற நிலைமையொன்று காணப்பட்டதாக களப் பரீட்சிப்பின் போது உறுதியாகவில்லை. அவ்வாறே, சபையினால் நிர்மாணித்த பக்க மதிலின் மீது கொங்கிரீட் தூன்கள் இட்டு கம்பி வேலி நிர்மாணித்துக் கொள்ள அப் பாதைக்கு அண்டிய காணியின் உரிமையாளரிடமிருந்து சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

இடத்தின் இரு பக்கமும் சதுப்பு நிலத்துடன் கூடிய குருகிய இடமொன்று ஆகையால் பக்க மதிலொன்றை அமைத்து மண் நிரப்பி உயர்த்தி தயாரிக்க நேர்ந்ததால் மதில் அமைக்க வலது பக்க காணி உரிமையாளரின் காணியின் ஒரு பகுதியை பாதைக்கு பெற்றுக் கொண்டு மதில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக மற்றும் காணியின் எல்லை தூன்களை மதிலின் ஓரத்தில் நிருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதென.

பரிந்துரை

கூடுதலான நபர்களிற்கு நலன்கள் கிடைக்கும் வகையில் அபிவிருத்தி செயற்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

3.6 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

2009 ஆண்டில் சேவையை விட்டுச் சென்ற மற்றும் 2019 ஆண்டில் மரணித்த இரண்டு ஊழியர்கள் தொடர்பாக ரூபா 105,305 ஆன கடன் மீதியை 2024 திசெம்பர் 31 திகதி வரை தீர்த்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

ஒரு கடன் மீதியை மரண பணிக்கொடையில் இருந்து அறவிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மற்றைய கடன் மீதியை பதிவழிக்க மதிப்பிற்குரிய ஆளுனரின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அனுப்பியுள்ளதென.

பரிந்துரை

நிலுவை கடன் மீதியை தீர்த்துக் கொள்ள வேண்டும்.